

Pro

Chapter 9

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1
:௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩
ஏழை தன்-தூண்களை செதுக்கினாள் தன்-வீட்டை கட்டினாள் ஞானம்
[H7651](#) [H5982](#) [H2672](#) [H1129](#) [H2454](#)

ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து,

2
௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩
அடுக்கினாள் மேலும் தன்-திராட்சைரசத்தை கலந்தாள் தன்-அடிப்பை அடித்தாள்
[H0637](#) [H3196](#) [H4537](#) [H2874](#) [H2873](#)

:௪௩௩௩
தன்-மேஜையை
[H7979](#)

தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி,

3
௩௩௩ ௩௩௩ ௩௩௩ ௩௩௩ ௩௩௩ ௩௩௩
உயர்ந்த-இடங்களின் -மேல் அழைக்கிறாள் தன்-வேலைக்காரிகளை அனுப்பினாள்
[H1610](#) [H7121](#) [H5291](#) [H7971](#)

:௪௩௩௩ ௩௩௩௩
நகரத்தின் உயர்ந்த-இடங்களின்
[H7176](#) [H4791](#)

தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,

4
௪௩௩௩ ௩௩௩ ௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩
சொன்னாள் இருதயம் இல்லாத- இங்கே திரும்பட்டுவருக பேதையன் யார்-
[H0559](#) [H2638](#) [H2008](#) [H5493](#) [H4310](#)

:௩௩௩
அவனிடம்

புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.

5
௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩
திராட்சைரசத்தில் குடியுங்கள் என்-அப்பத்தில் சாப்பிடுங்கள் வாருங்கள்
[H3196](#) [H8354](#) [H3899](#) [H3212](#)

:௪௩௩௩௩
நான்-கலந்ததில்
[H4537](#)

நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள்.

6
:௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩ ௪௩௩௩
புத்தியின் வழியில் நடுங்கள் பிழையுங்கள் பேதையரே விடுங்கள்
[H0998](#) [H1870](#) [H0833](#) [H2421](#)

பேதமையைவிட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது.

אָדוּמָא אַלְדֵּר יָד אַדְלָה פֶּלֶ אַדְוָה 7
 கடிந்துகொள்கிறவன் அவமானத்தை தனக்கு பெறுகிறான் பரிகாசியை இகழ்கிறவன்
[H3198](#) [H7036](#) [H3947](#) [H3887](#) [H3256](#)

:אָדוּמָא אַדְוָה
அவன்-களங்கத்தை துன்மார்க்களுக்கு
[H7563](#)

பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; துன்மார்க்களைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

אַדְוָה אַדְוָה יָד פֶּלֶ אַדְוָה -לֵךְ 8
 கடிந்துகொள் வெறுப்பான் இல்லத்தால்- பரிகாசியை கடிந்துகொள் வேண்டாம்-
[H3198](#) [H8130](#) [H6435](#) [H3887](#) [H3198](#) [H0408](#)

:אַדְוָה אַדְוָה
நேசிப்பான் ஞானியை
[H0157](#) [H2450](#)

பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

אַדְוָה אַדְוָה אַדְוָה אַדְוָה -אַדְוָה אַדְוָה אַדְוָה 9
 சேர்ப்பான் நீதிமானுக்கு அறிவி இன்னும் ஞானமுள்ளவனாகுவான்- ஞானிக்கு கொடு
[H3254](#) [H6662](#) [H3045](#) [H5750](#) [H2449](#) [H2450](#) [H5414](#)

- :אַדְוָה
போதனையை
[H3948](#)

ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் செய், அவன் அறிவில் விருத்தியடைவான்.

:אַדְוָה אַדְוָה אַדְוָה אַדְוָה אַדְוָה אַדְוָה אַדְוָה 10
 புத்தி பரிசுத்தரின் அறிவும் யெகோவாவின் பயம் ஞானத்தின் தொடக்கம்
[H0998](#) [H6918](#) [H1847](#) [H3068](#) [H3374](#) [H2451](#) [H8462](#)

யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.

אַדְוָה אַדְוָה אַדְוָה אַדְוָה אַדְוָה אַדְוָה אַדְוָה 11
 வருடங்கள் உனக்கு சேர்க்கப்படும் உன்-நாட்கள் பெருகும் என்னால் ஏனெனில்-
[H8141](#) [H3254](#) [H3117](#)

:אַדְוָה
ஜீவனின்

என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.

אַדְוָה אַדְוָה אַדְוָה אַדְוָה -אַדְוָה 12
 பரிகாசித்தால் உனக்கு ஞானமுள்ளவனானாய் ஞானமுள்ளவனானால் -ஐத்-தவிர
[H3887](#) [H2449](#) [H2449](#)

:אַדְוָה אַדְוָה
சுமப்பாய் தனியாகவே
[H5375](#) [H0905](#)

நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.

אָרײַן அறிகிறாள் H3045	פֿאַר இல்லையேன்- H1077	פֿאַר பேதையானவள் H6615	אָרײַן ஆரவாரமுள்ளவள் H1993	פֿאַר மூடத்தனத்தின் H3687	פֿאַר பெண் H0802	13
--	--	--	--	---	--	----

:פֿאַר
எதையும்
[H4100](#)

மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.

אָרײַן உயர்ந்த-இடங்களின் H4791	אָרײַן ஆசனத்தில் H3678	פֿאַר -மேல் H1870	אָרײַן தன்-வீட்டின் H6607	אָרײַן வாசலில் H6607	אָרײַן உட்கார்ந்திருக்கிறாள் H3427	14
--	--	---	---	--	--	----

:פֿאַר
நகரத்தின்
[H7176](#)

அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,

אָרײַן நேராகச்-செல்கிறவர்களை H3474	אָרײַן வழியின் H1870	אָרײַן கடந்துபோகிறவர்களை- H7121	אָרײַן அழைப்பதற்கு H7121	15
--	--	---	--	----

:אָרײַן
அவர்கள்-பாதைகளின்
[H0734](#)

தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:

אָרײַן சொன்னாள் H0559	אָרײַן இருதயம் H2638	אָרײַן இல்லாத- H2008	אָרײַן இங்கே H5493	אָרײַן திருப்பட்டுவருக H1589	אָרײַן பேதையன் H4310	16
---	--	--	--	--	--	----

:אָרײַן
அவனிடம்

எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,

:אָרײַן இனிமையாகிறது H5276	אָרײַן மறைவின் H3899	אָרײַן அப்பமும் H4985	אָרײַן இனிக்கிறது H1589	אָרײַן திருட்ட H4325	17
--	--	---	---	--	----

மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

אָרײַן பாதாளத்தின் H7585	אָרײַן ஆழங்களில் H6012	אָרײַן அங்கே H8033	אָרײַן மரித்தவர்கள் H7496	אָרײַן என்று- H3045	אָרײַן அறிகிறான் H3808	18
--	--	--	---	---	--	----

אָרײַן
— அவளால்-அழைக்கப்பட்டவர்கள்
[H7121](#)

இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.